

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

ஊடக அறிக்கை

இந்திய சர்வதேச துணிகள் எக்ஸ்போ கண்காட்சி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
(ஜூலை 29 -31, 2019, ஹோட்டல் கலதாரி, கொழும்பு)

இந்திய சர்வதேச துணிகள் எக்ஸ்போ (IITExpo) - கண்காட்சியும் கொள்வனவு செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் சந்திப்பும் கொழும்பு ஹோட்டல் கலதாரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த மூன்று நாள் நிகழ்வு இந்திய அரசாங்கத்தின், துணித்துறை அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் ஆதரவுடன் , இந்தியாவின் துணி நூற்புத்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபையினால் (PDEXCIL) ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை பெட்ரோலிய வள அபிவிருத்திப் பிரதியமைச்சர் கௌரவ அனோமா கமகே கலந்து கொண்டார் . திரு. ஷரட் அமலீன், தலைவர், இணைந்த ஆடைச் சங்க ஒன்றியம்; திரு. ரெஹான் லக்ஹானி, தலைவர், இலங்கை ஆடை ஏற்றுமதிச் சங்கம்; திருவாட்டி சஜா மேனன் , இந்திய உயர் ஸ்தானிகராலய பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவுத் தலைமை அதிகாரி ; மற்றும் திரு. சட்கொண்டா பட்டில், தலைவர், PDEXCIL ஆகியோரும் இந்நிகழ்வில் பிரசன்னமாக இருந்தனர்.

கௌரவ பிரதியமைச்சர் அனோமா கமகே, தனது உரையின் போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலவாணி ஈட்டுதல் , வேலைவாய்ப்பு உருவாக்கம் எனப் பல வழிகளிலான அதன் பங்களிப்புடன் , இலங்கைப் பொருளாதாரத்தில் துணித்துறை கைத்தொழிலானது ஒரு முக்கியமான ஆதாரத்தை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார் . இலங்கை அரசாங்கத்தினால் 2025 இற்கான அதன் தொலைநோக்கில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை எட்டுவதில் துணித்துறையும் ஒரு முக்கியமான வகியாகத்தைக் கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார் . இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் வலுவான இருதரப்புப் பிணைப்புகளை வலியுறுத்திய அவர் , துணித்துறையில் கூட்டிணைதல்களை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளையும் சுட்டிக்காட்டினார் . சுமார் 25 வருடங்களாக துணித்துறைக் கைத்தொழி லுடனான தனது சொந்த ஈடுபாட்டையும் இதன்போது அவர் நினைவுபடுத்தினார்.

மூலப் பொருள் அடிப்படை மற்றும் அவற்றின் உற்பத்தி என்பவற்றில் இந்தியாவின் பலமான நிலைப்பாடுகள் , மற்றும் சில முக்கியமான இடையீட்டு வகைகளில் இலங்கை ஒரு குறிப்பிட்ட சந்தையை உருவாக்குகின்றதின் அடிப்படையிலும், துணித்துறை மற்றும் ஆடைத் துறையில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இடைத்தொடர்புகள் பற்றி திருவாட்டி. சஜா மேனன் பேசினார். இந்தியாவில் துணிக் கைத்தொழில் துறையில் பல இலங்கை நிறுவனங்கள் முதலீடு செய்து , இந்தியப் பொருளாதாரத்திற்கு மேலும் பங்களிக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

1998 இலிருந்து PDEXCIL இலங்கையுடன் ஒரு நீண்ட காலப் பிணைப்பைக் கொண்டுள்ளது . மேலும், PDEXCIL மற்றும் இலங்கை ஆடைகள் ஏற்றுமதிச் சங்கம் (SLAEA) என்பவற்றுக்கிடையில், ஜூன் 2017 இல் குஜாராத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறுபட்ட துணித்துறைக் குழுமங்களிலிருந்து சுமார் 30 காட்சிப்படுத்துவோர்கள் பல்வேறு துணி வகைகள் , அவற்றிலிருந்து உருவாக்கப் பட்டவைகள் , உள்நாட்டுத் துணிவகைகள் , பருத்தி மற்றும் கலப்பு நூல்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர்.

கண்காட்சி ஜூலை 31, 2019 அன்று முடிவடைகின்றது.

கொழும்பு

ஜூலை 29, 2019.